

தவக்காலம் முதல் வாரம் - ஞாயிறு

முன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“இறை மொழியில் ஊன்றி நின்று, சோதனைகளை வெல்வோம்” என்ற சிந்தனையோடு திருஅவையானது தவக்காலம் முதல் ஞாயிறு வழிபாட்டைச் சிறப்பிக்க அழைக்கின்றது.

சோதனைக்காலம் நமக்கு நம்மை யாரென்று காட்டுகிறது. அதைவிட மேலாக நம் கடவுள் யாரென்று வெளிப்படுத்துகிறது. எகிப்திலே அடிமைகளாய் கல், மண் சுமந்த அதே கூடையில், இன்று தங்கள் நிலத்தில் விளைந்த முதற்கனிகளைக் கடவுளின் உரிமைக் குடிமக்களாக காணிக்கை செலுத்தும்படி கடவுள் தங்களை உயர்த்தி இருக்கிறார் என்பதை இஸ்ரவேல் மக்கள் உணர்கிறார்கள். மக்களின் துயர் துடைக்கும் பணியைக் கண்முன் கொண்டிருந்த இயேசு பாலைவன அனுபவத்தைப் பணிவாழ்வுக்கான தயாரிப்புக் காலமாகப் பெறுகிறார்.

இன்றைய நுகர்வு, ஊடக கலாச்சாரங்களின் வழியாக நாம் அலகையால் சோதிக்கப்படுகின்றோம். ஆனால் இயேசுவின் வெற்றிப்பாதை இறைவன் மேல் நம்பிக்கை வைக்கவும், உலக மாயக் கவர்ச்சியை விலக்கவும் நம்மை அழைக்கிறது.

“கடவுளின் வார்த்தையைத் தூய ஆவியார் அருளும் போர்வாளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்ற தூய பவுலின் அறிவுறுத்தலின்படி, இறைவார்த்தையை நம் ஆயுதமாகக் கொண்டு, இயேசுவின் வழியில் சோதனைகளை வெல்லவும், இறைவார்த்தையின் மீது ஆர்வம் கொண்டு, அதனை நாள்தோறும் வாசிக்கவும் அருள்வேண்டியவர்களாக இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரவேல் மக்கள் இறைவன் தமக்குச் செய்த உதவிகளை நினைத்து, துணை நின்ற கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதையும், பல்வேறு துன்பங்களின் மத்தியில் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும் இறைவன் தங்களைக் காத்ததை நினைத்து நன்றி செலுத்துவதையும் எடுத்துரைக்கும் இம்முதல் வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

‘நம்பிக்கை’ ஒற்றை வாக்கியம்தான். ‘இயேசுவே ஆண்டவர்’ என வாயார அறிக்கையிடுபவரோடு கடவுள் இன்னும் நெருங்கி வருகின்றார். இயேசுவின் வருகை மனிதர் நடுவில் உள்ள அனைத்து பிரிவுகளையும் அழித்து விடுகிறது என உணர்த்தும் பவுலடியாரின் திருமடலுக்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நம்பிக்கையை நிலைநாட்ட, உம்மால் அழைக்கப்பட்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவறத்தார் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைகளை, இறைவனின் திட்டத்திற்கு ஏற்றாற்போல் நம்பிக்கையிலும் நிலைவாழ்வை பெறும்பொருட்டும், எந்நாளும் இறைவனில் மகிழ்ந்து, இயேசுவே ஆண்டவர் என் வாயார அறிக்கையிட்டு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தர கூடியவர்களாய் இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது” என்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்ட அனைத்துலக மக்களுக்காக மன்றாடுகிறோம். வறுமை, கொள்ளை நோயின் ஆதிக்கம், வேலையின்மை, தனிமை, முதுமை மற்றும் கடினமான சூழ்நிலைகளால், தங்கள் வாழ்வை இழந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இறைவனின் வலிய கரமும், ஓங்கிய புயமும், அஞ்சத்தக்க பேராற்றலும் நிறைவாய் கிடைத்து எல்லாரும் எல்லாமும் பெற அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவரின் திருப்பெயரை வாயார அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்பு பெறுவர்” என்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு இங்கு கூடியுள்ள அனைத்து குடும்பங்களுக்காக உம்மை மன்றாடுகிறோம். எந்த சோதனையிலும் குடும்பங்கள் சிதைக்கப்படாமல், இயேசுவின் உறுதியான மனநிலையை எல்லாரும் பெற்று, வாழ்கின்ற வாழ்க்கையில் தனக்கும் பிறருக்கும் பயன் தரும் வகையில் வாழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று இயேசு சாத்தானின் சோதனைகளை வல்லமையோடு எதிர்கொண்டது போல நாட்டை ஆளும் தலைவர்கள் நீதிக்கு, உண்மைக்கு நல்வாழ்விற்கு மற்றும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் போது அதற்கு எதிராக வரும் சோதனைகளை எதிர்கொண்டு நன்மையான காரியங்கள் செய்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com